இல்லாத சலுகைகளையும் கொடுத்துவிடுவதும் கிடையாது. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய உணர்வை கருத்தில் எடுத்துக் கொண்டு இந்தப் பிரச்சினை முடிவு செய்யப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி எண்கள் 496 முதல் 500 வரை பிறகு எடுத்துக்கொள்ளப்படும்.

Government Polytechnic for Women, Adyar

***501 *Q.*—DR. H. V. HANDE : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state:—**

(*a*) the number of girl students who have successfully completed Diploma Course in Civil Engineering at the Government Polytechnic for Women, Adyar, since its introduction.

(*b*) the number of those successful candidates who are under Government employment ; and

(*c*) whether any alternate employment has been provided for the unemployed diploma holders (girls) ?

மாண்புமிகு திரு செ. மாதவன் : (அ) 28 பேர்.

(இ) 11 பேர்.

(உ) டிப்ளொமா பெற்றவர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் வேலை அளிக்க இயலாது.

DR. H. V. HANDE : In these days when even boys are not able to get any jobs after having taken the diploma, many of these girls who have got in into the course, are very much disappointed. If these passed girls are not going to be absorbed, it will be a disincentive for further girls to come and join. In view of this, will the Ministry take some more sympathetic attitude than what they are doing now and see that these passed girls are given employment at least in Government departments and if all of them are not likely to be taken in, will the Ministry consider giving them alternative jobs wherein their technical skill is not properly utilised ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அரசாங்கத்தில் எந்த அளவுக்கு வேலை , இருக்கின்றதோ அந்த அளவுக்குக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தனியார் துறையிலும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் தனிப்பட்ட முறையில் வேறு எதாவது உதவி வேண்டுமானால் எழுதிக் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம்.

<u>கடலூர் கலைக் கல்லூரி முதல்வர்</u>

***502 வினா—திரு. சி. கோவிந்தராஜன் :** மாண்புமிகு கல்வி தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கடலூரிலுள்ள கலைக் கல்லூரியின் பிரின்சிபால் 1967-ம் ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று திரு சி. கோவிந்தராஜன், எம்.எல்.ஏ. அவர்களால் 12—8—1967-ல் அனுப்பப்பட்ட மனு ஏதேனும் மாண்புமிகு கல்வி அமைச்சர் மூலம் அரசாங்கத்திற்கு வந்துள்ளதா ?

(இ) குறைந்த மார்க்குகள் வாங்கிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்தது உண்மையா ?

மாண்புமிகு திரு செ. மாதவன் : (அ) ஆம்.